

மருதம்

மூன்றாந் தவணைக் கணிப்பீடு - 2021/2022

தரம்

4

கணிதம்

நேரம் 1 மணித்தியாலம்

புள்ளிகள்

பெயர் :

01. சரியான விடையின் கீழ்க் கீறிடுக.

1) 7345 என்னும் எண்ணில் நூறிலிடத்தில் இருக்கும் இலக்கம் யாது ?

1) 7

ii) 3

iii) 4

2) $3000 + 200 + 50 + 7$ என்னும் எண்களை சேர்த்தெழுதினால் வருவது

1) 2357

ii) 3527

iii) 3257

5/12

3) 375, 490, 135, 530, 278 இவ் எண்களை ஏறுவரிசைப் படுத்தினால் நடுவில் வரும் எண்

1) 375

ii) 135





iii) 278

4) 6, 0, 2, 8 என்னும் இலக்கங்களைப் பயன்படுத்தி உருவாக்கக்கூடிய மிகச்சிறிய எண்

1) 0268

ii) 2086

iii) 2068

5)  கழித்து பெறுமதியைத் தெரிவு செய்க.1) ii) iii) 

6) ஒன்பது தரம் ஒன்பது எத்தனை ?

1) 81

ii) 18

iii) 19

7), 24, 28, 32,, 40 இடைவெளிகளுக்குப் பொருத்தமான எண்கள் எவை ?

1) 20 32,

ii) 20, 36

iii) 22, 38

8) $67 - 10 = \square - 15 = \square$ வெற்று அடைப்புக்குள் வரவேண்டிய எண்கள் எவை ?

1) 57, 44

ii) 42, 57

iii) 57, 42

9) 3l 50ml என்பதை மில்லி லீற்றரில் எழுதினால் வருவது

1) 350ml

ii) 3050ml

iii) 3500ml

10. "ix" இவ் உரோமன் எண்ணின் இந்து அராபிய எண் பெறுமதியைத் தெரிவு செய்க.


1) 9

ii) 10

iii) 11

(2 x 10 = 20)

02. பின்வரும் வினாக்களுக்கு சரியான விடையை எழுதுக.



இத்திண்மத்தின் பகுதிகளைப் பெயரிடுக.

A :

B :


2) i) ஏறுவரிசைப்படுத்துக. 4529, 2539, 7425, 3129

:

ii) இறங்குவரிசைப்படுத்துக. 7290, 2097, 3586, 3568

:

3) அடைப்பிணுள் தரப்பட்டுள்ள இலக்கங்களைப் பயன்படுத்தி உருவாக்கக்கூடிய



i) மிகப் பெரிய எண் யாது ? :

ii) மிகச் சிறிய எண் யாது ? :

6/12

4) i) 3m 50cm என்பதை cm இல் தருக.

:

ii) 4050ml என்பதை l, ml இல் தருக.

:

5) i) பதினேழாயிரத்து முப்பது என்பதை இலக்கத்தில் தருக.

:

ii) எழுத்தில் எழுதுக. 5850

:

6) i) 30 நாட்கள் உள்ள மாதங்களின் எண்ணிக்கை யாது ?

:

ii) லீப் வருடத்தில் உள்ள நாட்கள் எத்தனை ?

:

7) பிரதான திசைகளினதும் உப திசைகளினதும் பெயர்களை எழுதுக.

i) :

ii) :

8) பின்வரும் தளவடிவங்களில் காணப்படும் சமச்சீர் அச்சுக்களின் எண்ணிக்கை

i) சதுரம் :

ii) வட்டம் :

9) i) வாரத்தின் முதல்நாள் எது ?

:

ii) 1 தொடக்கம் 15 வரை எண்ணும் எண்களை எழுதினால் இலக்கம் 1 வரும் தடவைகளின் எண்ணிக்கை யாது ? :

10) அடுத்துவரும் எண்களை எழுதுக.

i) 50, 45, 40, 35, :

ii) 100, 91, 82, 73, :

(10 x 4 = 40)

03. பின்வரும் வினாக்களுக்கு சரியான விடை எழுதுக.

1) குமாரிடம் 796 முத்திரைகளும் சங்கரிடம் 2650 முத்திரைகளும் உள்ளன. அதன்படி, இருவரிடமும் உள்ள முத்திரைகளின் எண்ணிக்கை யாது ?

:

2) ஒரு தோட்டத்தில் முதல் நாள் பறித்த தேங்காய்களின் எண்ணிக்கை 5700 ஆகும். இரண்டாம் நாள் பறித்த தேங்காய்களின் எண்ணிக்கை 3986 ஆகும். முதல் நாளை விட இரண்டாம் நாள் எத்தனை தேங்காய்கள் குறைவாகப் பறிக்கப்பட்டுள்ளன ?

:

3) ஒரு சட்டையில் 6 பொத்தான்கள் உள்ளன. அவ்வாறான 25 சட்டைகளில் உள்ள பொத்தான்களின் எண்ணிக்கை யாது ?

:

4) 328 இனிப்புக்களை ஒருவருக்கு 4 வீதம் கொடுத்தால் எத்தனை மாணவர்களுக்கு கொடுக்கலாம் ?

:

5) 100 மாம்பழங்களை 5 மாணவர்களுக்கு சமமாகப் பகிர்ந்தளித்தால் ஒருவருக்கு கிடைக்கும் மாம்பழங்கள் எத்தனை ?

:(5x2=10)

04. பின்வரும் வினாக்களுக்கு சரியான விடை எழுதுக.

$$\begin{array}{r} 5796 \\ 1)+ 8924 \\ \hline \hline \end{array}$$

$$\begin{array}{r} 9826 \\ 2)+ 6509 \\ \hline \hline \end{array}$$

$$\begin{array}{r} 1 \\ 3)+ 815\Box \\ \hline 9955 \end{array}$$

$$\begin{array}{r} 5092 \\ 4)- 3924 \\ \hline \hline \end{array}$$

$$\begin{array}{r} 9521 \\ 5)- 6519 \\ \hline \hline \end{array}$$

$$\begin{array}{r} 50\Box\Box \\ 6)- 3952 \\ \hline 1048 \end{array}$$

$$7) \begin{array}{r} 4 \overline{) 396} \end{array}$$


$$8) \begin{array}{r} 5 \overline{) 490} \end{array}$$

$$9) \begin{array}{r} 99 \\ \times 4 \\ \hline \hline \end{array}$$

$$10) \begin{array}{r} 99 \\ \times 4 \\ \hline \hline \end{array}$$

(2 x 10 = 20)

05. மாணவர் குழுவொன்று அதிகமாக விரும்பும் செல்லப் பிராணிகள் பற்றிச் சேகரிக்கப்பட்ட தகவல்கள் இவ்வரைபில் காட்டப்பட்டுள்ளன.



- 1) பூனையை விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை யாது ? :
- 2) மிகக் குறைவான மாணவர்கள் விரும்பும் செல்லப்பிராணி எது ? :
- 3) சமஅளவில் விரும்பும் செல்லப்பிராணிகள் எவை ? :
- 4) கீளியைவிட எத்தனை மாணவர்கள் நாயை விரும்புகின்றனர் ? :
- 5) இங்குள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை யாது ? :
(2 x 5 = 10)

06. சரியான விடையை எழுதுக.

1) முட்டை ஒன்றின் விலை ரூ. 13.50 எனின் 7 முட்டைகளின் விலை யாது ?
:

8/12

2) 5 மாம்பழங்களின் விலை ரூ. 100 எனின் 3 மாம்பழங்களின் விலை யாது ?
:

3) 500g பருப்பின் விலை ரூ. 80.00 எனின் 1kg 500g பருப்பின் விலை யாது ?
:

4) 1kg சீனியின் விலை ரூ. 120.00 எனின் 250g சீனியின் விலை யாது ?
:

(2.5 x 4 = 10)